

வெளிநாட்டு வர்த்தகக் கடன் பெறும் கணக்கு

1. தயாரிப்பின் தன்மை.

வெளிநாட்டு வர்த்தகக் கடன் பெறும் கணக்கு.

2. வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்.

2.1 கவர்ச்சிகரமான வட்டி வீதம்

புதிய வட்டி வீதத்திற்காக <https://www.peoplesbank.lk/interest-rates/> எனும்

இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.

3. தகைமை

2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில்
கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள்

4. கணக்கைத் திறப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.

4.1 கடன் தொகை ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்வதற்கும் அதே கணக்கினூடாக
அவ்வாறான கடன் (வட்டி உட்பட) அனைத்தையும் மீளச்செலுத்துவதற்கும் ECBA
கணக்கினைச் சேமிப்புக் கணக்காகத் திறந்து பேணிக்கொள்ள முடியும். ECBA
கணக்குத் திறக்கும் வேளையில் இது தொடர்பான சத்தியக்கடதாசி
கடனாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.

4.2 கணக்கு வைத்திருப்பவரால் பெற்றுக்கொள்ளப்படவிருக்கும் இலங்கை ரூபாய்
கடன் தொகைக்கான பிணைப்பொறுப்பு உரிமையின் கீழ் வைத்துக்கொள்ளும்
நோக்கில் மாத்திரம் ECBA நிலையான வைப்பொன்றைத் திறக்க முடியும்.

5. ECBA கணக்கைத் திறப்பதற்காகத் தேவைப்படும் ஆவணங்கள் பற்றிய சரிபார்க்கும் பட்டியல்.

5.1 ஒழுங்காகப் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கு திறக்கும் விண்ணப்பம்.

<https://www.peoplesbank.lk/roastoth/2022/10/235-Eng.pdf>

5.2 அதிகாரம் பெற்ற கையொப்பமிடுநர்கள் அனைவரினதும் கையொப்ப அட்டைகள்
(கம்பனிச் செயலாளர் / குறித்த அதிகாரியினால் சான்றுப்படுத்தப்பட்டது)

- 5.3** அனைத்துப் பணிப்பாளர்களுக்கும் மற்றும் அதிகாரம் பெற்ற கையொப்பமிடுநர்களுக்கும் தனித் தனியாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட KYC மற்றும் FATCA படிவங்கள்.
- 5.4** அனைத்துப் பணிப்பாளர்களினதும் மற்றும் அதிகாரம் பெற்ற கையொப்பமிடுநர்களினதும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களின் அல்லது தேசிய அடையாள அட்டைகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள்.
- 5.5** அனைத்துப் பங்குதாரர்களினதும் பயனருரிமைச் சொந்தப் படிவங்கள்.
- 5.6** மின் கணக்குக் கூற்றுக்கான விண்ணப்பப் படிவம்.
- 5.7** நட்டஈட்டுக் கடிதம் (தேவைக்கேற்ப)
- 5.8** கம்பனிச் செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட கூட்டிணைவுச் சான்றிதழின் பிரதி.
- 5.9** பணிப்பாளர்களின் / அதிகாரம் பெற்ற கையொப்பம் இடுபவர்களின் பெயர்ப் பட்டியல், அவர்களின் கையொப்பங்களுடன். (கம்பனிக் கடிதத் தலைப்பில் பெற்றுக் கொண்டது).
- 5.10** நிறுவன அமைப்பு விதிகளின் பிரதி, **படிவம் 01** அல்லது **20**, **படிவம் 15**
- 5.11** கம்பனிக் கடிதத் தலைப்பில் பெறப்பட்ட சபைத் தீர்மானம்
- மக்கள் வங்கியின் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவையில் / குறித்த கிளையில் கணக்கொன்றைத் திறத்தல்.
 - ECBA கணக்கின் செயற்பாட்டு அறிவுறுத்தல்கள்.
 - மின் கணக்குக் கூற்றிற்காக அதிகாரம் பெற்ற மின்னஞ்சல் முகவரி.
 - அற்றோனி தத்துவத்தின் விபரம் (இருப்பின்)
- 5.12** கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் / ஆவணங்கள் உட்பட தகுந்த சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆவண ரீதியான சாட்சியங்கள் (தேவைக்கேற்ப)
- மீளச் செலுத்தும் அட்டவணை உட்பட கடன் உடன்படிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
 - கடன் கொடுப்பவரின் மற்றும் கடன் பெறுபவரின் சுயவிபரங்கள்.

- c. கம்பனிச் செயலாளர்களால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தேச கடன் தொகைக்காக அங்கீகாரம் வழங்கும் கடன் பெறுநரான கம்பனியின் பணிப்பாளர் சபைத் தீர்மானத்தின் பிரதி.

6. தேவையான குறைந்தபட்ச மீதி

வெளிநாட்டு நாணயம்	சேமிப்புக் கணக்கு	நிலையான வைப்புக் கணக்கு
அமெரிக்க டொலர்	100/-	1000/-
பிரித்தானிய பவுண்	100/-	750/-
யூரோ	100/-	1000/-
அவுஸ்திரேலிய டொலர்	150/-	1350/-
கனேடிய டொலர்	150/-	1300/-
சிங்கப்பூர் டொலர்	150/-	1500/-
ஜப்பான் யென்	12,000/-	110,000/-
ஹொங்கொங் டொலர்	800/-	8000/-
நியூசீலந்து டொலர்	150/-	1500/-
சுவிஸ் பிரேங்	100/-	1000/-
சுவீடி குஹோனர்	900/-	9000/-
டென்மார்க் குஹோனர்	700/-	6500/-
நோர்வேஜியன் குஹோனர்	900/-	8750/-
சீன யுவான்	700/-	6750/-
தாய் பஹாட்	3300/-	33,000/-
இந்திய ரூபாய்	8000/-	80,000/-

6.1

- a. ஆரம்ப வைப்புத் தொகையொன்று இல்லாமல் வெளிநாட்டு வர்த்தக கடன் பெறும் சேமிப்புக் கணக்கொன்றைத் திறக்க முடியும்.

- b. 2 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு எவ்வித செயற்பாடும் இல்லாத கணக்குகள், செயற்படா கணக்கு வகைக்கு மாற்றப்படும்.
- c. ஒரு வருடத்திற்கு மேல் பூச்சிய மீதியைக் கொண்டுள்ள கணக்குகள் தானியங்கியாக மூடப்படும்.

7. பொது

- 7.1 வெளிநாட்டு வர்த்தகக் கடன் பெறும் கணக்கொன்றை (ECBA) எந்தவொரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய வகையில் அல்லது இலங்கை ரூபாய்களில் சேமிப்பு அல்லது நிலையான வைப்பு என்ற வகையில் திறந்து பேண முடியும். அவற்றைத் தனி கணக்குகளாகப் பேண வேண்டும்.

அதன் பிரகாரம் கீழே காட்டப்பட்டுள்ள நாணயங்களில் கணக்குகளைத் திறப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர், பிரித்தானிய பவுண், யூரோ, அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர், சிங்கப்பூர் டொலர், ஐப்பான் யென், ஹொங்கொங் டொலர், நியுசீலாந்து டொலர், சுவிஸ் பிரேங், சுவிடி' குறோனர், டென்மார்க் குறோனர், நோர்வேஜியன் குறோனர், சீன யுவான், தாய் பாத், இந்திய ரூபாய் மற்றும் இலங்கை ரூபாய்.

8. அனுமதி பெற்ற வரவு

- 8.1 கடன் பெறுநர் இலங்கைக்கு வெளியில் பேணுகின்ற கணக்கிலிருந்து அல்லது உள்வரும் முதலீட்டு கணக்கிலிருந்து அல்லது அக் கடன் பெறுநரின் வெளிநாட்டு வங்கி அலகில் பேணுகின்ற கணக்கிலிருந்து, வெளிநாட்டு கடன் தருபவரிடமிருந்து கணக்கு வைத்திருப்பவர் பெற்றுக் கொண்ட கடன் தொகையின் பண அனுப்பல் / பண மாற்றல்.
- 8.2 கடனைச் செலுத்தும் நோக்கத்தில், கணக்கு வைத்திருப்பவரின் வெளிச் செல்லும் முதலீட்டுக் கணக்கிலிருந்து அல்லது வியாபார வெளிநாட்டு நாணய கணக்கிலிருந்து, வெளிநாட்டு வங்கி அலகில் பேணுகின்ற கணக்கிலிருந்து அல்லது இலங்கை ரூபாய் கணக்கிலிருந்து மேற்கொள்ளுகின்ற பண மாற்றல்.
- 8.3 ஒரே கணக்கு உரிமையாளரின் மற்றொரு வெளிநாட்டு வர்த்தக கடன் பெறும் கணக்கிலிருந்து மேற்கொள்ளுகின்ற பண மாற்றல்.
- 8.4 கணக்கில் இருந்த பணத்தின் மீது ஈட்டிக் கொண்ட வட்டி.

9. அனுமதி பெற்ற பற்று

- 9.1 கடன் உடன்படிக்கைக்கு அமைவாக கடன் தவணைக்கட்டணம் மற்றும் மீளச் செலுத்துவதற்காக இலங்கைக்கு வெளியில் பேணுகின்ற கணக்கிற்கு அல்லது உள்வரும் முதலீட்டுக் கணக்கிற்கு அல்லது கணக்கு வைத்திருப்பவரின் வெளிநாட்டு வங்கி அலகில் பேணுகின்ற கணக்கிற்கு பணம் அனுப்பல் / பணம் மாற்றல்.
- 9.2 கணக்கு வைத்திருப்பவரின் இலங்கை ரூபாய் கணக்கிற்கு கடன் தொகையை மாற்றுதல்.
- 9.3 2021ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதி (2021.02.03 ஆம் திகதியிட்ட 2213/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி) அல்லது செல்லுபடியற்றதாக்கப்பட்ட செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அல்லது வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக (இலங்கையில் வதிகின்ற ஒரு நபர் இலங்கைக்கு வெளியில் மேற்கொண்ட மூலதன பரிவர்த்தனை வகுப்புகள்) அனுமதி வழங்கப்பட்டுள்ளபடி வெளிநாட்டு முதலீட்டுக்காக நிதியிடும் நோக்கத்தில் கடன் பெற்றுக் கொண்டிருந்தால் மாத்திரம் கணக்கு வைத்திருப்பவரின் வெளிச் செல்லும் முதலீட்டு கணக்கிற்கு பணம் மாற்றுதல்.
- 9.4 கணக்கு வைத்திருப்பவரின் நடப்புப் பரிவர்த்தனை சம்பந்தமான பண அனுப்பல்.
- 9.5 ஒரே கணக்கு உரிமையாளரின் வெளிநாட்டு வர்த்தக கடன் பெறும் கணக்குகளிற்கு மேற்கொள்ளுகின்ற பண மாற்றல்.
- 9.6 கடன் சம்பந்தமாகச் செலுத்த வேண்டிய வங்கி கட்டணம், ஏனைய கட்டணங்கள் தரகுப் பணம் போன்றவை.
- 9.7 இலங்கையில் இலங்கை ரூபாவில் செலுத்துதல்.

10. கட்டணம் மற்றும் அறவீடு

வட்டிவிகிதம் மற்றும் கட்டணங்கள் என்பவற்றை அறிந்துகொள்ள கீழுள்ள இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

<https://www.peoplesbank.lk/roastoth/2025/06/Foreign-English.pdf>